


# பாதுகாப்பாக இருப்பதற்கான மூன்று வழிகள்



நோய்  
அறிகுறிகள்  
உங்களுக்கு  
இருந்தால், வீட்டில்  
இருங்கள்.



அவ்வப்போது  
தவறாமல்  
உங்களுடைய  
கைகளைக்  
கழுவுங்கள்.



நீங்கள் வெளியே  
இருக்கும்போது  
மற்றவர்களிடமிருந்து  
1.5 மீட்டர் தூர  
இடைவெளி விட்டுத்  
தள்ளியிருங்கள்.

சமூக

விலகல்

நம்மை

ஒன்றிணைக்கிறது

நோயறிவுச் சோதனையை எங்கு  
மேற்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள,  
[coronavirus.vic.gov.au/tamil](https://coronavirus.vic.gov.au/tamil) எனும் வலைத்தளப்  
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

Authorised and published by the Victorian Government, 1 Treasury Place, Melbourne

